



# தமிழ்நாடு அரசிதழ்

ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 42

சென்னை, புதன்கிழமை, அக்டோபர் 18, 2023  
ஐப்பசி 1, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054

## பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

### துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1983 ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2) (பி)ன் கீழ் சங்கங்களை கலைத்தல் மற்றும் 138(1)ன் கீழ் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை.

**டி.ஓய்.டி. 1645 தாருகாபுரம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.**

(ந.க.எண். 382/அ2/2023)

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்திலுள்ள டி.ஓய்.டி. 1645 தாருகாபுரம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 07-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. நா. இராதாகிருஷ்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

**டி.ஓய்.டி. 1531 இடையன்குடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.**

(ந.க.எண். 382/அ2/2023)

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டத்திலுள்ள டி.ஓய்.டி. 1531 இடையன்குடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. நா. இராதாகிருஷ்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

**டி.ஓய்.டி. 575 மகாராஜபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.**

(ந.க.எண். 382/அ2/2023)

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டத்திலுள்ள டி.ஓய்.டி. 575 மகாராஜபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. நா. இராதாகிருஷ்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.





**டி.ஓய்.டி. 1667 பட்டன்காடு மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.**

(ந.க.எண். 382/அ2/2023)

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டத்திலுள்ள டி.ஓய்.டி. 1667 பட்டன்காடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. நா. இராதாகிருஷ்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி,  
2023 செப்டம்பர் 14.

**ஜா. சைமன் சார்லஸ்,**  
துணைப்பதிவாளர் (பால்வளம்).